



TAMIL NADU GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY

No. 225]

CHENNAI, FRIDAY, MAY 16, 2025
Vaikasi 2, Visuvaavasu, Thiruvalluvar Aandu-2056

Part VI—Section 2

**Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.**

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

TAMIL NADU STATE ELECTION COMMISSION, CHENNAI - 600 106.

[ELECTIONS – LOCAL BODIES – THE TAMIL NADU LOCAL BODIES ELECTION SYMBOLS (RESERVATION AND ALLOTMENT), ORDER, 2025 – ISSUED.]

[S.O.No.10/2025/TNSEC/ME-I, dated the 6th May 2025.]

READ:

(S.O.No.02/2022/TNSEC/PE1, dated the 6th January 2022.)

No. VI(2)/8(e)/2025.

An order to provide for specifications, reservation, choice and allotment of symbols at elections to local bodies in the State of Tamil Nadu and for matters connected therewith.

WHEREAS, the superintendence, direction and control of all elections to local bodies in the State of Tamil Nadu are vested in the Tamil Nadu State Election Commission (hereinafter referred to as 'the State Election Commission') by the Constitution of India, the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999) (hereinafter referred to as 'the Acts');

AND WHEREAS, it is necessary and expedient to provide in the interest of purity of elections to the local bodies in the State of Tamil Nadu and in the interest of the conduct of such elections in a fair and efficient manner, for the specification, reservation, choice and allotment of symbols and for matters connected therewith:

NOW, THEREFORE, in exercise of the powers conferred by Articles 243-K and 243-ZA of the Constitution of India read with relevant sections of the Acts and rules 33, 34 and 35 of the Tamil Nadu Panchayats (Elections) Rules, 1995, rules 37, 38 and 39 of the Tamil Nadu Urban Local Bodies Rules, 2023 and in supersession of the State Election Commission's S.O.No.2/2022/TNSEC/PE-1, dated 6th January 2022 published at pages 1 to 19 of Part VI—Section 2, Notification No.VI(2)/4(a)/2022 of the *Tamil Nadu Government Gazette*, Extraordinary No. 24, dated 07th January 2022, and as amended, from time to time, the State Election Commission hereby makes the following Order:-

1. Short title, application and commencement.-(1) This Order may be called the *Tamil Nadu Local Bodies Election Symbols (Reservation and Allotment) Order, 2025*

(2) It shall apply to all elections held under the Acts.

(3) It shall come into force at once.

[1]

2. Definition and Interpretation.-(1) In this Order, unless the context otherwise requires, -

- (a) "Contested election" means an election where a poll is taken;
- (b) "Election" means an election held under the Acts;
- (c) "Form" means a form appended to this Order;
- (d) "Free symbol" means a symbol other than a reserved symbol;
- (e) "Government" means the Government of Tamil Nadu;
- (f) "Local bodies" means and includes all the Village Panchayats, Panchayat Unions, District Panchayats, Town Panchayats, Municipal Councils and Municipal Corporations;
- (g) "Ordinary election" / "General election" means an election held to fill up a vacancy occurring in "Rural Local Bodies" / "Urban Local Bodies" respectively by efflux of time;
- (h) "Political party" means an association or a body of individual citizens of India registered with the Election Commission of India as a political party under Section 29A of the Representation of the People Act, 1951; (Act No.43 of 1951)
- (i) "Reserved symbol" means a symbol which is reserved by the Election Commission of India for exclusive allotment to a contesting candidate set up by a recognised political party;
- (j) "Recognised political parties" means and includes every political party which has been recognised by the Election Commission of India as a National Party or as a State Party in the State of Tamil Nadu under the Election Symbols (Reservation and Allotment) Order, 1968; and
- (k) "Registered - Unrecognised political party" means and includes
 - (i) every political party which had previously been recognised by the Election Commission of India as a National Party under the Election Symbols (Reservation and Allotment) Order, 1968 and subsequently lost its status as National Party;
 - (ii) every political party which has been recognised by the Election Commission of India as a State Party in any State other than Tamil Nadu under the Election Symbols (Reservation and Allotment) Order, 1968;
 - (iii) every political party having its head office in the State of Tamil Nadu which is registered with the Election Commission of India but not recognised either as a National Party or as a State Party in Tamil Nadu by the Election Commission of India under the Election Symbols (Reservation and Allotment) Order, 1968; and
 - (iv) political parties registered with the Election Commission of India and having their head office in other States and have not been recognized either as a National Party or as a State Party by the Election Commission of India under the Election Symbols (Reservation and Allotment) Order, 1968; provided such parties should make an application to the State Election Commission with its office address in Tamil Nadu, bye-laws, office bearers, etc.

(2) Words and expressions used but not defined in this Order but defined in the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) or the rules made there under or in the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999) or rules made there under shall have the meaning respectively assigned to them in those Acts and rules.

(3) In the absence of such definitions, the Tamil Nadu General Clauses Act, 1891 (Tamil Nadu Act 1 of 1891) shall, as far as may be, apply in relation to the interpretation of this Order as it applies in relation to the interpretation of a Tamil Nadu Act.

3. Notification by the State Election Commission of elections to be held on party-basis.- For the purposes of this Order, the State Election Commission shall, in consultation with the Government, notify from time to time the election or elections which shall be held on party-basis and the election or elections which shall not be held on party-basis.

4. Notification by the State Election Commission of the list of recognised political parties and their symbols, the list of registered - unrecognised political parties and the list(s) of free symbols.- The State Election Commission shall notify from time to time a list of recognised political parties, the symbols respectively reserved for them and a list of registered - unrecognised political parties and the list or lists of free symbols.

5. Allotment of Symbols.- In every contested election, a symbol shall be allotted to a contesting candidate in accordance with the provisions of this Order and different symbols shall be allotted to different contesting candidates.

6. Allotment of Symbols in Elections not held on party-basis.- (1) In every contested election not held on party-basis, symbols shall be allotted to the candidates in the sequence of the symbols in the list of free symbols meant for that election by drawing lots.

Example.-If election of member of a ward of a Village Panchayat is not held on party-basis and if there are five candidates and if the first five symbols in the list are, say, (1) "Key", (2) "Comb", (3) "Cot", (4) "Car" and (5) "Conch", then these five symbols should be taken for allotment and assigned to the five candidates by drawing lots. The candidate whose name is drawn first shall get the symbol "Key" and the candidate whose name is drawn next shall get the symbol "Comb" and so on. If there had been only three candidates in the above example, only "Key", "Comb" and "Cot" could be allotted in that Order.

(2) In such election, the allotment of symbol shall be done only by drawing lots even if the contesting candidates agree among themselves upon their symbols.

7. Allotment of Symbols in Elections held on party basis.-

(1) Allotment of symbols to National Parties and Recognised Parties of Tamil Nadu

In an election held on party-basis, a candidate set up by a recognised political party shall choose, and shall be allotted, the symbol reserved for that party and no other symbol:

Provided that when there are conflicting claims for any such reserved symbol due to defect of substantial character either in the nomination paper or in Form B or Form C filed, none of the claimants shall be allotted that reserved symbol and all the claimants shall be treated as independent candidates and allotted the free symbols left after allotting to all other candidates in that election:

Provided further that no reserved symbol shall be sought or allotted in an election, to any candidate other than a candidate set up by a recognised political party to which that symbol has been reserved, even if no candidate has been set up by that recognised political party in that election.

(1) A. Concession to candidates set up by a State Party at elections in other States or Union Territories

If a Political Party which is recognized as a State Party in some other State or States or Union Territories sets up a candidate at an election in a ward in any Local Body which are held on party basis, then such candidate may, to the exclusion of all other candidates in the said election be allotted the symbol reserved for that party in the State or States in which it is a recognised State Party, notwithstanding that such symbol is not specified in the list of free symbols for such election, on the fulfilment of each of the following conditions, namely:-

- (a) that an application is made to the State Election Commission by the said party for exclusive allotment of that symbol to the candidate set up by it, not later than the third day after the publication in the Official Gazette of the Notification calling the election or within three days from the date of issue of this Order;
- (b) that the said candidate has made a declaration in his nomination paper that he has been set up by that party at the election and that the party has also fulfilled the requirements of clauses (b), (c) and (d) of paragraph 8; and
- (c) that in the opinion of the State Election Commission there is no reasonable ground for refusing the application for such allotment.

Provided that nothing contained in the paragraph shall apply to a candidate set up by the said party at an election in any Ward/Local Body where the same symbol is already reserved for some other National or State Party of Tamil Nadu.

(1) B. Concession to candidates set up by unrecognised party which was earlier recognised as a National or State party

If a Political Party, which is unrecognized at present but was a Recognised National or State Party in the State of Tamil Nadu not earlier than six years from the date of notification of the election sets up a candidate at an election in a ward in any Local body which are held on party basis then such candidate may, to the exclusion of all other candidates in the said election, be allotted the symbol reserved earlier for that party when it was a Recognised National or State party in Tamil Nadu notwithstanding that such symbol is not specified in the list of free symbols for such election, on the fulfilment of each of the following conditions, namely:-

- (a) that an application is made to the State Election Commission by the said party for the exclusive allotment of that symbol to the candidate set up by it, not later than the third day after the publication in the Official Gazette of the Notification calling the election;
- (b) that the said candidate has made a declaration in his nomination paper that he has been set up by that party of the election and that the party has also fulfilled the requirements of clauses (b), (c) and (d) of paragraph 8; and
- (c) that in the opinion of the State Election Commission there is no reasonable ground for refusing the application for such allotment.

Provided that nothing contained in the paragraph shall apply to a candidate set up by the said party at an election in any Ward/Local Body where the same symbol is already reserved for some other National or State Party.

(1) C. Concession to candidates set up by registered (unrecognised) political parties and to unrecognized parties which were earlier recognised parties more than 6 years back

If a registered unrecognized political party has been allotted with a common symbol in the elections conducted by the Election Commission of India and not cancelled subsequently, the said registered unrecognized political party may request the State Election Commission to continue to allot the same common symbol in the Local Body Elections conducted by the State Election Commission also subject to the following conditions:

Provided that if a common symbol allotted by Election Commission of India to one or more registered political parties in different elections prior to Local Body Elections, that common symbol shall be considered for allotment to the party to whom the common symbol were allotted by the Election Commission of India in the recently held Election;

Provided further that an application is made to the State Election Commission by the said party for the concession for the allotment of common symbol to the candidates set up by it, not later than the third day after the publication in the Official Gazette of the notification calling the election along with the details of No. of wards / offices in which the said party wishes to get concession for the allotment of common symbol;

Provided further that the free symbol allotted as a common symbol shall not be entitled for the candidates set up by the party other than those wards / offices for which the details has been furnished as per para 3 to the State Election Commission under this provision;

Provided further that if the party does not set up candidates as furnished, the party shall be liable for such action as the State Election Commission may consider appropriate as per existing laws;

Provided further that the free symbol allotted as a common symbol to the candidates of a party under this paragraph shall be available for allotment to candidates set up by the other party or independent candidates in those other wards in which that party has not set up its candidates; and

Provided also that notwithstanding anything contained in paragraph 7(1) B, a political party which was earlier a recognized political party and which lost its recognition more than 6 (six) years back will also be eligible under this paragraph to the concession of allotment of the symbol which was earlier reserved for the party as above.

(2) Choice of symbol by candidates set by registered - unrecognised political parties and by independent candidates .- Every independent candidate, shall declare in the nomination paper first filed by him or on his behalf, his choice of three free symbols from the list of free symbols for that election indicating the order of his preference. Every candidate who is set up by the registered - unrecognised political party shall declare in the nomination paper first filed by him or on his behalf, his choice of three free symbols collectively from the list of free symbols notified for the party based elections. The symbols shall be allotted in accordance with the procedure laid down below:-

(a) The allotment of symbols shall be considered in the order of preference made by the candidates, that is to say, the first preference of the candidates will be considered first, the second preference next and the third preference last:

Provided that the allotment of symbols to candidates set up by the registered - unrecognised political parties shall be completed first and only thereafter the allotment of symbol to the independent candidates shall be taken up and allotted from among the remaining free symbols.

(b) Where a free symbol has been sought for by only one candidate set up by a registered-unrecognised political party, as his first choice, it shall be allotted to that candidate and to no one else. If any free symbol has been sought for by more than one candidate set up by the registered-unrecognised political parties, the allotment of that symbol shall be decided by drawing a lot among these candidates and the candidate whose name is drawn first shall be allotted that symbol.

(c) If any candidate set up by registered - unrecognised political party could not be allotted the symbol sought for in his first preference in the lot, he shall be considered for allotment of the free symbol sought for, as his second preference. Should the second choice of symbol could also not be allotted, due to conflicting claims for that symbol and failure in the lot, he shall be considered for the allotment of the free symbol of his third preference. Even if this could not be allotted, he should be allotted by drawing a lot, any one of the free symbols left after allotting to other candidates set up by the registered - unrecognised political parties in accordance with the procedure set out above.

(d) After completing the allotment of free symbols to all the candidates set up by the registered - unrecognised political parties, the remaining free symbols shall be allotted to the independent candidates in accordance with their choice and preference by adopting the procedures for allotment of symbols to candidates set up by the registered - unrecognised political parties.

8. When a candidate shall be deemed to be set up by a political party.- (1) For the purposes of this Order, a candidate shall be deemed to be set up by the political party if, and only if -

- (a) the candidate has enclosed a declaration to that effect in Form C along with the nomination paper;
- (b) a notice in writing in Form B to that effect has, not later than 3.00 p.m. on the last date for withdrawal of candidature, been delivered to the Returning Officer;
- (c) the said notice is either signed by the President/Secretary or any other office bearer and who has been authorised by the party in this behalf or any other person who has been authorised by such office bearer, to send the notice; and
- (d) the communication in Form A with regard to the name and specimen signature of such authorised person are delivered to the Returning Officer not later than 3.00 p.m. on the last date for withdrawal of candidature.

(2) (a) The communication in Form A shall be signed by the President/Secretary or any other office bearer and who has been authorised by the party in this behalf to send such communication:

Provided where the notice in Form B is signed by any such office bearer authorised by the Party, Form A need not be insisted upon.

(b) Form C shall be signed in ink, while printed/cyclostyled/photocopies of Forms A and B with facsimile signature can be presented.

9. When splinter groups or rival groups claim to be that party.- If in an election to the local bodies held on party-basis, rival sections or groups of a recognised political party claim to be that party, the State Election Commission may decide on allotment of symbols to the candidates sponsored by such sections or groups and the State Election Commission's decision shall be final.

10. When two or more recognised political parties amalgamate into a new party.- If in an election to the local bodies held on party-basis, two or more recognised political parties join together to form a new political party but the recognition for it under the Election Symbols (Reservation and Allotment) Order, 1968, is pending before the Election Commission of India, the new party may be allotted by the State Election Commission any of the reserved symbols already allotted to the constituent parties, provided a request in writing for such an allotment is made jointly by the Chief Executive Officers of all the constituent recognised parties.

11. Power of State Election Commission to issue instructions and directions.-The State Election Commission may issue instructions and directions-

- (a) for the clarification of any of the provisions of this Order;
- (b) for the removal of any difficulty which may arise in relation to the implementation of any such provision; and
- (c) in relation to any matter with respect to the reservation and allotment of symbols for which this Order makes no provision or makes insufficient provision, and the provision is, in the opinion of the State Election Commission, necessary for the smooth and orderly conduct of elections.

FORM A

**COMMUNICATION WITH REGARD TO AUTHORISED PERSONS TO INTIMATE NAME OF
CANDIDATE SET UP BY THE RECOGNISED POLITICAL PARTY/
REGISTERED – UNRECOGNISED POLITICAL PARTY**

*[See paragraph 8 (1) (d) and 8 (2) (a) of the Tamil Nadu Local Bodies Election Symbols
(Reservation and Allotment) Order, 2025]*

From

The President / Secretary / Office bearer,

..... Party,

.....

.....

To

The Returning Officer for the

..... Ward No. Panchayat Union/District Panchayat.

..... Ward No. Town Panchayat/Municipal Council/Municipal Corporation.

Sir,

Subject: Elections to Allotment of Symbols -Authorisation of persons to intimate names of candidates.

* * *

In pursuance of sub-paragraphs (1) (d) and (2) (a) of paragraph 8 of the Tamil Nadu Local Bodies Election Symbols (Reservation and Allotment) Order, 2025, I hereby communicate that the following person(s) has/have been authorised by the party, which is a Recognised Political Party, to intimate the name(s) of the candidate(s) proposed to be set up by the party at the election(s) cited above.

Name of person authorised to send notice.	Name of Office held in the party.	The local body/ local bodies in respect of which he has been authorised.	Specimen signature of the person authorised to send notice in Form B.
(1)	(2)	(3)	(4)
1.			(i) (ii) (iii)
2.			(i) (ii) (iii)
3.			(i) (ii) (iii)
4.			(i) (ii) (iii)
5.			(i) (ii) (iii)

Place:.....

Date:.....

Seal of the party

Yours faithfully,

President/Secretary/Office bearer

.....Party

(N.B.: This shall be delivered to the Returning Officer not later than 3.00 P.M. on the last date for withdrawal of candidature)

FORM B

NOTICE AS TO NAME OF CANDIDATE SET UP BY THE RECOGNISED POLITICAL PARTY /
REGISTERED - UNRECOGNISED POLITICAL PARTY

*[See Paragraph 8 (1) (b) (c) of the Tamil Nadu Local Bodies Election Symbols
(Reservation and Allotment) Order, 2025]*

From

.....
..... Party,
.....
.....

To

The Returning Officer for the

..... Ward No. Panchayat Union/District Panchayat /
..... Ward No. Town Panchayat/Municipal Council/Municipal Corporation.

Sir,

Subject: Election(s) to A- Name(s) of candidate(s) - Intimated.

* * *

In pursuance of sub-paragraphs (1) (b) and (1) (c) of paragraph 8 of the Tamil Nadu Local Bodies Election Symbols (Reservation and Allotment) Order, 2025, I hereby give notice that the following person(s) has / have been set up by our party as its candidate(s) at the ensuing Local Bodies Election.

- (1) Name of the ward/ local body
- (2) Name of the approved Candidate
- (3) Father's/ Husband's name of approved candidate.
- (4) Postal address of approved Candidate.
.....
.....
- (5) Name of the substitute candidate
- (6) Father's/Husband's name of substitute candidate
- (7) Postal address of substitute candidate.
.....
.....

It is certified that each of the candidates whose name is mentioned above, is a member of this political party and his name is duly borne on the rolls of the members of this party.

Place:.....

Date:.....

Seal of the party

Yours faithfully,

President/Secretary/Office bearer/Authorised Person

.....Party

- N.B.: (1) A substitute candidate shall step-in in the event of the approved candidate's nomination being rejected on scrutiny or his withdrawing from the contest.
- (2) This shall be delivered to the Returning Officer not later than 3.00 P.M. on the last date for withdrawal of candidature.

FORM C

**DECLARATION BY A CANDIDATE SET UP BY THE RECOGNISED POLITICAL PARTY / REGISTERED –
UNRECOGNISED POLITICAL PARTY**

*[See paragraph 8 (1) (a) of the Tamil Nadu Local Bodies Election Symbols
(Reservation and Allotment) Order, 2025]*

I,, a candidate for the election of Member/ Councillor to the Ward No of Panchayat Union / District Panchayat / Town Panchayat / Municipal Council / Municipal Corporation hereby declare that I have been set up at this election by Party, which is a recognised political party/ registered - unrecognised political party.

Signature of the Candidate

Place :

Date:

N.B. : Form shall be signed in ink.

(By Order of the Tamil Nadu State Election Commission)

Chennai-600 106,
16th May 2025.

K. BALASUBRAMANIAM,
Secretary,
Tamil Nadu State Election Commission.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்கான சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணை, 2025*[S.O.No.10/2025/TNSEC/ME-I, Dated the 6th May 2025.]*

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு, விருப்பேற்பு மற்றும் சின்னங்களைப் பங்கிட்டு அளித்தல் தொடர்புடைய வரன்முறை ஆணை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படியும், 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (1994 தமிழ்நாடு சட்டம் 21) மற்றும் 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் (1999 தமிழ்நாடு சட்டம் 9) ஆகிய சட்டங்களின்படியும் தமிழ்நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான அனைத்து தேர்தல்களும் "தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் (இனிவரும் இடங்களில் "மாநில தேர்தல் ஆணையம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது) மேற்பார்வையிலும், இயக்கத்திலும், கட்டுப்பாட்டிலும் நடைபெற பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாலும்,

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும், திறமையாகவும் நடைபெற அதன் தொடர்புடைய தேர்தல் சின்னங்கள் குறித்த வரன்முறைகள், ஒதுக்கீடு, விருப்பேற்பு மற்றும் சின்னங்களைப் பங்கிட்டு அளித்தலுக்கு வகை செய்து கொடுத்தல் இன்றியமையாதது ஆகும். ஆகவே, இந்திய அரசியலமைப்பின் பிரிவுக்கூறுகள் 243 K மற்றும் 243 ZA படி, அதனுடன் சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின்படியும் மற்றும் 1995-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளில் விதிகள் 33, 34 மற்றும் 35-ன்படியும், 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகளில், விதிகள் 37, 38 மற்றும் 39-ன்படியும் வழங்கப்பட்ட அதிகாரத்திற்குட்பட்டும், மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ ஆணை எண்.2/2022/தநாமாதேஆ/ஊதே-1, நாள் 6.1.2022 **தமிழ்நாடு அரசிதழ்** சிறப்பு வெளியீடு எண்.24, நாள் 07.01.2022-ல் பாகம் VI-ல் பிரிவு 2 அறிவிக்கை எண். VI(2)/4(a)/2022 பக்கம் 1-19-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கையினை அகற்றி அதற்குப்பதிலாக மாநில தேர்தல் ஆணையம் கீழ்வரும் செயல் ஆணையைப் பிறப்பிக்கின்றது:-

1. **சிறு தலைப்பு, செயற்படுத்தல் மற்றும் நடைமுறைக்கு வருதல் .-(1)** இந்த ஆணை, 2025-ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்கான சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணை என்றழைக்கப்படும்.

(2) மேற்குறிப்பிட்ட சட்டங்களின் கீழ் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களுக்கும் இவ்வாணை பொருந்தும்.

(3) இவ்வாணை உடனடியாக நடைமுறைக்கு வருகின்றது.

2. **பொருள் வரையறையும் பொருள் விளக்கமும்.-**

(1) இவ்வாணையில் சந்தர்ப்பங்களுக்கேற்ப வேறு விளக்கம் தேவைப்பட்டாலன்றி, -

(அ) "போட்டியுள்ள தேர்தல்" என்பது வாக்கெடுப்பு தேவைப்படும் தேர்தலாகும்.

(ஆ) "தேர்தல்" என்பது மேற்குறிப்பிட்ட சட்டங்களின் கீழ் நடைபெறும் தேர்தலாகும்.

(இ) "படிவம்" என்பது இவ்வாணையில் இணைக்கப்பட்டுள்ள படிவமாகும்.

(ஈ) சுயேச்சைச் சின்னம்" எனப்படுவது ஒதுக்கீடு செய்யப்படாத சின்னமாகும்.

(உ) "அரசு" என்பது தமிழ்நாடு அரசு எனப்படும்.

(ஊ) "உள்ளாட்சி அமைப்புகள்" என்பது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சிற்றூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதும் குறிப்பதுமாகும்.

(எ) "சாதாரணத் தேர்தல்" / "பொதுத் தேர்தல்" என்பது காலக்கெடுவிற்குப் பின் ஊரக/நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏற்பட்ட ஒரு காலியிடத்தை நிரப்பச் செய்ய நடத்தப்படும் தேர்தலாகும். மற்றும்

(ஏ) "அரசியல் கட்சி" என்பது 1951ஆம் ஆண்டு மக்கள் பெயராண்மை நிதித்துவ சட்டப்பிரிவு 29Aன் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட இந்திய குடியுரிமைப் பெற்றவர்களைக் கொண்ட ஒரு சங்கம் அல்லது அமைப்பு ஆகும்.

(ஐ) "ஒதுக்கப்பட்ட சின்னம்" என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பாக, போட்டியிடும் வேட்பாளருக்கு என மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னமாகும்.

(ஓ) "அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி" என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தால், 1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணையின்கீழ், தேசியக் கட்சியாகவும் அல்லது தமிழ்நாடு மாநிலத்தில் மாநிலக் கட்சியாகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு கட்சியைக் குறிப்பதும் உள்ளடக்கியதும் ஆகும்.

(ஔ) "பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி" என்பது

(i) 1968ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணையின்கீழ் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்நாடு மாநிலம் தவிர்த்த, பிற மாநிலங்களைச் சேர்ந்த மாநிலக் கட்சி;

(ii) 1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணையின்கீழ், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு ஆனால் தேசிய கட்சியாகவோ, அல்லது தமிழ்நாட்டில் மாநில கட்சியாகவோ அங்கீகரிக்கப்படாத தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள கட்சி;

(iii) 1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணையின்படி, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஆனால் பிறகு தேசியக் கட்சி நிலையிலிருந்து தனது தகுதியை இழந்த கட்சி;

(iv) 1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணையின்கீழ், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு ஆனால் தேசிய கட்சியாகவோ, அல்லது மாநில கட்சியாகவோ அங்கீகரிக்கப்படாத மற்றும் தமது தலைமை அலுவலகத்தை வேறு மாநிலங்களில் கொண்டுள்ள அரசியல் கட்சிகள்; தமிழ்நாட்டில் உள்ள தமது அலுவலக முகவரி, துணை விதிகள் மற்றும் அலுவலக பொறுப்பாளர்கள் போன்ற விபரங்களுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

(2) இவ்வாணையில் உபயோகப்படுத்தப்படும் ஆனால், இவ்வாணையில் பொருள் வரையறுக்கப்படாத வார்த்தைகளோ அல்லது சொற்றொடரோ இருப்பின், அவற்றிற்கு, 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திலோ (1994 தமிழ்நாடு சட்டம் 21) அல்லது அதன் தொடர்புடைய விதிகளிலோ அல்லது 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்திலோ (1999 தமிழ்நாடு சட்டம் 9) அல்லது அதன் தொடர்புடைய விதிகளிலோ இவ்வார்த்தைகளுக்கும் சொற்றொடர்களுக்கும் பொருள் வரையறுக்கப்பட்டிருப்பின் அச்சட்டத்திற்கும் விதிகளுக்கும் பொருந்தக்கூடிய அதன் பொருளையே குறிக்கும்.

(3) மேற்கண்டவாறு வரையறுக்கப்படாத வார்த்தை மற்றும் சொற்றொடர் ஏதேனும் இவ்வாணையில் மேலும் இருப்பின், அவற்றிற்கு தமிழ்நாடு சட்டத்திற்கு பொருந்தக்கூடிய அல்லது விளக்கமாக எடுத்துக் கொள்ளக்கூடிய, 1891ம் ஆண்டு தமிழ்நாடு பொது ஷரத்துச் சட்டத்தில் (1891 தமிழ்நாடு சட்டம் 1) கண்ட விளக்கங்கள் பொருந்தும்.

3. கட்சி அடிப்படையில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை வெளியிடுதல்.— இவ்வாணையைச் செயற்படுத்தும் வகையில், மாநில அரசைக் கலந்தாலோசித்து, மாநில தேர்தல் ஆணையம் எந்தெந்த தேர்தல் கட்சி சார்புடையதாக நடத்தப்படும் அல்லது எவை கட்சி சார்பின்றி நடத்தப்படும் என்பதைக் குறித்து அவ்வப்போது அறிவிக்கை வெளியிடும்.

4. மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்களின் பட்டியலை அறிவித்தல். —மாநில தேர்தல் ஆணையம் அவ்வப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களின் பட்டியல், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பட்டியல், கட்சி அடிப்படையில் நடைபெறவுள்ள தேர்தல்/தேர்தல்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களின் பட்டியலையும், சுயேச்சையான சின்னங்களின் பட்டியலையும் மற்றும் கட்சி அடிப்படையில்லாத தேர்தல்/தேர்தல்களுக்கு சுயேச்சையான சின்னங்களின் பட்டியலையும்/பட்டியல்களையும் குறித்து அறிவிக்கை வெளியிடும்.

5. சின்னங்கள் ஒதுக்கிடுதல்.— இவ்வாணையில் கண்டுள்ள வழிவகைகளின்படி போட்டியுள்ள ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

6. கட்சி அடிப்படையில்லாத தேர்தல்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல். —(1) கட்சி அடிப்படையில் நடைபெறாத போட்டியுள்ள தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு அத்தேர்தல்களுக்கென அங்கீகரிக்கப்பட்ட சுயேச்சைச் சின்னங்களிலிருந்து வரிசைக்கிரமமாக குலுக்கல் முறையில் சின்னங்கள் வழங்கப்படும்.

உதாரணம்: கட்சி அடிப்படையில்லாத ஒரு சிறுராட்சியின் ஒரு வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் ஐவர் போட்டியிடுவதாகக் கொள்வோம். சுயேச்சைச் சின்னங்கள் ஐந்து, முறையே (1) "திறவுகோல் - (2) சிப்பு (3) "கட்டில்" (4) "கார்" மற்றும் (5) "சங்கு" என்று இருந்தால், இவை வேட்பாளர்களுக்குக் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும். குலுக்கலில் முதலில் எந்த வேட்பாளர் பெயர் வருகிறதோ அவருக்கு "திறவுகோல்" சின்னமும், இரண்டாவதாக வரும் வேட்பாளருக்கு "சிப்பு" சின்னமும் என்றவாறு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். மூன்றே மூன்று வேட்பாளர்கள் இருந்தால் "திறவுகோல்" அடுத்த நபருக்கு "சிப்பு" மற்றும் "கட்டில்" ஆகிய முதல் மூன்று சின்னங்கள் மட்டுமே முறையே ஒதுக்கப்படும்.

(2) இப்படிப்பட்ட தேர்தலில், வேட்பாளர்கள் சின்னம் குறித்து தங்களுக்குள் உடன்பாடு செய்து கொண்டாலும், குலுக்கல் முறையில் மட்டுமே சின்னம் ஒதுக்கப்படும்.

7. கட்சி அடிப்படையிலான தேர்தல்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல்.—

(1) தேசிய கட்சிகள் மற்றும் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல்.

கட்சி அடிப்படையில் நடைபெறும் ஒரு தேர்தலில், அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் சார்பால் நிறுத்தப்படும் ஒரு வேட்பாளர் அக்கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னத்தை மட்டுமே தேர்ந்தெடுக்கலாம். அவருக்கு அக்கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னம் மட்டும் ஒதுக்கப்படுமே தவிர, வேறு எந்த சின்னமும் ஒதுக்கப்படமாட்டாது.

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு அல்லது படிவம் B அல்லது படிவம் C-யில் வெகுவாக ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னம் குறித்து முரண்பட்ட கோரிக்கைகள் இருந்தால், எந்தவொரு வேட்பாளருக்கும் "ஒதுக்கப்பட்ட சின்னம்" வழங்கப்படமாட்டாது. அவ்வேட்பாளர்கள் அனைவரும் சுயேச்சைகளாகக் கருதப்படுவதுடன் பிற சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் மீதமிருக்கும் சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கப்படும்.

ஒரு தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் சார்பில் எந்தவொரு வேட்பாளரும் நிறுத்தப்படாத பட்சத்திலும், அக்கட்சிக்கென ஒதுக்கப்பட்ட சின்னம் அத்தேர்தலில் வேறெந்த வேட்பாளராலும் கோரப்படவோ அல்லது ஒதுக்கப்படவோ கூடாது.

(1) A. பிற மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியினால் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்குச் சலுகை வழங்குதல்.

வேறு சில மாநிலம் அல்லது மாநிலங்களில் அல்லது யூனியன் பிரதேசங்களில் ஒரு மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி ஏதேனும் ஒரு உள்ளாட்சி அமைப்பில், கட்சி அடிப்படையில் நடத்தப்படும் தேர்தலில் ஒரு வார்டில் ஒரு வேட்பாளரை நிறுத்தும்போது, மேற்கண்ட கட்சி எந்த மாநிலம் அல்லது மாநிலங்களில் ஒரு மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதோ, அக்கட்சிக்கு அங்கே ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்தை, அச்சின்னம் மேற்கண்ட உள்ளாட்சி தேர்தலில் கயேட்சை சின்னங்களின் பட்டியலில் குறிப்பிடப்படாமலிருப்பினும் கீழே குறிப்பிடப்படும் நிபந்தனைகளுக்குட்பட்டு அத்தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களைத் தவிர்த்து மேற்கண்ட மாநிலக்கட்சியின் வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்யலாம்.

அ) அரசிதழில், தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று நாட்களுக்கு மேற்படாமல், அல்லது இந்த ஆணை வெளியிடப்பட்ட மூன்று நாட்களுக்குள் மேலே குறிப்பிடப்பட்ட அரசியல் கட்சி, தான் நிறுத்தியுள்ள வேட்பாளருக்காக மட்டும் அதன் சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டு மாநில தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆ) மேலும், மேலே குறிப்பிடப்பட்ட வேட்பாளர், அத்தேர்தலில் மேற்கண்ட கட்சியினால் தான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தனது வேட்பு மனுவில் உறுதியளிக்க வேண்டும் பத்தி எண் 8ல் பிரிவு (ஆ), (இ) மற்றும் (ஈ) ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் உறுதியளிக்க வேண்டும்.

இ) சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டி வரப்பெற்ற விண்ணப்பத்தை மறுப்பதற்கான தகுந்த காரணங்கள் ஏதுமில்லை என்று மாநில தேர்தல் ஆணையம் கருதவேண்டும்.

ஆயினும், எந்த ஒரு வார்டு / உள்ளாட்சி அமைப்பிற்கான தேர்தலில், வேறு சில தேசிய அல்லது தமிழ்நாட்டிலுள்ள மாநிலக்கட்சிக்கு அதே சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தால் மேலே குறிப்பிடப்பட்ட கட்சியினால் அந்த வார்டில் / உள்ளாட்சி அமைப்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு, மேலே கண்ட பத்தியில் சொல்லப்பட்ட எதுவுமே பொருந்தாது.

(1) B. ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்து, தற்போது அங்கீகரிக்கப்படாத தேசிய/மாநிலக்கட்சியால் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்குச் சலுகை வழங்குவது

ஒரு தேசிய அல்லது தமிழ்நாட்டில் மாநிலக்கட்சி, தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கான தேதியிலிருந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்து தற்போது அங்கீகரிக்கப்படாத கட்சியாக உள்ள ஒரு அரசியல் கட்சி, ஏதேனும் ஒரு உள்ளாட்சி அமைப்பில் கட்சி அடிப்படையில் நடைபெறும் தேர்தலில் ஒரு வார்டில் தனது வேட்பாளரை நிறுத்தும்போது, மேற்கண்ட கட்சி அங்கீகரிக்கப்பட்ட தேசிய / தமிழ்நாட்டில் மாநிலக் கட்சியாக இருந்தபோது அக்கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னத்தை, அச்சின்னம் மேற்கண்ட உள்ளாட்சி தேர்தல் கயேட்சை சின்னங்களின் பட்டியலில் குறிப்பிடப்படாமலிருப்பினும் கீழே குறிப்பிடப்படும் நிபந்தனைகளுக்குட்பட்டு, அத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தவிர்த்து, இக்கட்சியின் வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்யலாம்.

அ) தேர்தல் அறிவிக்கை அரசிதழில் வெளியான நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள், தனது கட்சியினால் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு மட்டுமே அச்சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கேட்டு, மேலே சொல்லப்பட்ட கட்சி மாநில தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

ஆ) அந்த வேட்பாளர், மேற்கண்ட கட்சியினால், அத் தேர்தலுக்கு, தான் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதாகவும், பத்திஎண் 8ல் உட்பிரிவு (ஆ), (இ) மற்றும் (ஈ)-ல் சொல்லப்பட்ட அனைத்தையும் கட்சி பூர்த்தி செய்திருப்பதாகவும் தனது வேட்பு மனுவில் உறுதிமொழி அளித்திருக்க வேண்டும்.

இ) மேற்கண்ட ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பத்தை மறுப்பதற்கு தகுந்த காரணங்கள் இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் கருத வேண்டும்.

ஆயினும் எந்த ஒரு வார்டு / உள்ளாட்சி அமைப்பிற்கான தேர்தலில், வேறு சில தேசிய அல்லது மாநிலக் கட்சிக்கு அதே சின்னம் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், மேலே குறிப்பிடப்பட்ட அக்கட்சியினால் அந்த வார்டில் / உள்ளாட்சி அமைப்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு இப்பத்தியில் குறிப்பிடப்பட்ட எதுவும் பொருந்தாது.

(1) C. பதிவு செய்யப்பட்ட (அங்கீகரிக்கப்படாத) அரசியல் கட்சிகள் மற்றும் ஆறு வருடங்களுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக இருந்த அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளால் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கான சலுகை.

அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களில் ஒரு பொது சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அடுத்தடுத்து ரத்து செய்யப்படாமலிருந்தால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தலில் அந்த அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அதே பொது சின்னத்தை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒதுக்கீடு செய்திட கோரலாம்:

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட வேறுபட்ட தேர்தல்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஒரே பொது சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பின், அதே பொது சின்னம் இந்திய தேர்தல் ஆணையத்தால் அண்மையில் நடத்தப்பட்ட தேர்தலின் பொது வழங்கப்பட்ட அரசியல் கட்சிக்கு ஒதுக்கீடு செய்திட பரிசீலிக்கப்படும்;

அரசிதழில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று நாட்களுக்கு மேற்படாமல் மேலே குறிப்பிடப்பட்ட அரசியல் கட்சி, தான் நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்கீட்டின் சலுகை பெற வேண்டி மேற்படி அரசியல் கட்சி பொதுச்சின்னம் ஒதுக்கீடு சலுகை பெற விரும்பும் வார்டுகள் / அலுவலகங்கள் அடங்கிய விவரங்களுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பம் செய்திட வேண்டும்;

பொது சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட சுயேட்சை சின்னத்தை பத்தி 3-ன்படி இவ்வாணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வார்டுகள்/அலுவலகங்கள் தவிர வேறு வார்டுகள் /அலுவலகங்களுக்கு அக்கட்சியால் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு இந்த ஷரத்தின் கீழ் உரிமை கோர இயலாது.

சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களின்படி அந்த அரசியல் கட்சி வேட்பாளரை நிறுத்தாத நிலையில், நடப்பு சட்ட விதிகளின்படி ஆணைய பரிசீலனைக்கு ஏற்ப தொடர்புடைய கட்சி தகுந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்;

இந்த பத்தியின் கீழ் ஒரு கட்சியின் வேட்பாளர்களுக்கு பொது சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட சுயேட்சை சின்னம் அந்த கட்சியால் வேறு வார்டுகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படாத நிலையில், வேறொரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சை வேட்பாளர்களுக்கு அச்சுயேட்சை சின்னம் ஒதுக்கீடு செய்திட பயன்படுத்தப்படும்; மற்றும்

பத்தி 7 (1) B-யில் உள்ளவாறு குறிப்பிட்டு இருந்தாலும், ஒரு அரசியல் கட்சி முன்னர் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்து 6 வருடங்களுக்கு மேல் அதன் அங்கீகரிப்பை இழந்திருப்பினும் அந்த கட்சிக்காக முன்னர் ஒதுக்கி வைக்கப்பட்ட சின்னத்தை இந்த பத்தியின் கீழ் ஒதுக்கீட்டின் சலுகையாக பெறவும் தகுதியுடையதாகிறது.

(2) பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் சின்னங்கள் ஒதுக்கிடல்.- எந்த ஒரு சுயேட்சை வேட்பாளரும், சம்மந்தப்பட்ட தேர்தலுக்கான சுயேட்சை சின்னங்களின் பட்டியலிலிருந்து மூன்று சின்னங்களைத் தேர்ந்தெடுத்து தான் விரும்பும் முன்னுரிமை வரிசைப்படி குறிப்பிட வேண்டும். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் சார்பில் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர் அல்லது அவர் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அவர் விரும்புகின்ற சின்னங்களை கட்சி அடிப்படையிலானத் தேர்தலுக்கான சின்னங்களின் பட்டியலிலிருந்து ஒருங்கிணைந்தவாறு தேர்ந்தெடுத்து குறிப்பிடலாம். சின்னங்கள் கீழ்க்கண்ட முறைப்படி ஒதுக்கீடு செய்யப்படும்.

(அ) வேட்பாளர் கோரிய வரிசைப்படி சின்னம் ஒதுக்கீடு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும். அதாவது வேட்பாளர் முதலில் கோரிய சின்னம் முதலாவதாகவும், இரண்டாவதாகக் கோரிய சின்னம் இரண்டாவதாகவும், மூன்றாவது கோரிக்கை கடைசி கோரிக்கையாகவும் பரிசீலிக்கப்படும்.

ஒரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு சின்னம் முதலில் ஒதுக்கப்பட்ட பின்னரே சுயேட்சை வேட்பாளருக்கு மீதமுள்ள சுயேட்சை சின்னங்களைக் கொண்டு ஒதுக்கீடு செய்யப்படும்.

(ஆ) ஒரே ஒருவரால் மட்டுமே அவரது முதல் தேர்வாக ஒரு சுயேச்சை சின்னம் கோரப்பட்டால், அந்தச் சின்னம் அவருக்கு மட்டுமேயல்லாது பிறருக்கு ஒதுக்கப்படமாட்டாது. ஒரு சுயேச்சைச் சின்னம் ஒன்றுக்கு மேற்பட்ட, வேட்பாளர்களால் முதல் தேர்வாகக் கோரப்பட்டால், அந்தச் சின்னம், குலுக்கல் முறையில், முதலில் யார் பெயர் தேர்ந்தெடுக்கப்படுகிறதோ அவருக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

(இ) வேட்பாளர் ஒருவர் கோரிய முதல் விருப்பச் சின்னம், குலுக்கல் முறை மூலம் அவருக்கு ஒதுக்கீடு செய்ய இயலாது போனால், அவர் கோரிய இரண்டாவது விருப்ப சின்னத்தை அவருக்கு ஒதுக்கீடு செய்ய பரிசீலிக்கப்படும். முரண்பட்ட கோரிக்கைகளினாலும், குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட இயலாத பட்சத்திலும், இரண்டாவது விருப்ப சின்னமும் அவ்வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்ய முடியாமற்போனால், அவரது மூன்றாவது விருப்ப சின்னத்தை ஒதுக்கிட பரிசீலிக்கப்படும். அவ்வாறு மூன்றாவது விருப்ப சின்னத்தையும் ஒதுக்கிட இயலாமற்போயின், பிற வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள சுயேச்சை சின்னங்களில் ஒன்றை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவ்வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

(ஈ) பதிவு செய்யப்பட்ட - அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீட்டில் முதலில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகே மீதமுள்ள சுயேச்சை சின்னங்களை சுயேச்சை வேட்பாளர்களுக்கு அவர்கள் விரும்பும் முன்னுரிமை அடிப்படை வழிமுறையில் ஒதுக்கப்படும்.

8. ஒரு வேட்பாளர் எப்போது அரசியல் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் எனக் கருதப்படுவார்- (1) இவ்வாணையின் கருத்துக்கொப்ப, ஒரு வேட்பாளர் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளராக கருதப்படவேண்டுமென்றால்;

(அ) அவர் தனது வேட்பு மனுவுடன், கட்சி சார்பில் நிறுத்தப்படுவதற்கான படிவம் C- யிலான உறுதிமொழியை இணைத்திருக்க வேண்டும்;

(ஆ) வேட்பு மனுவைத் திரும்ப பெறும் நாளன்று மாலை 3.00 மணிக்குள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம், தான் கட்சி சார்பில் நிறுத்தப்படுவார் என்பதற்கான எழுத்து மூலமான அறிவிப்பை படிவம் B-ல் அளிக்க வேண்டும் ;

(இ) மேற்படி அறிவிப்பு, தொடர்புடைய கட்சியால் அவ்வுறிவிப்பினைச் செய்ய அதிகாரம் பெற்ற தலைவர் அல்லது செயலாளர் அல்லது பிறதொரு நிர்வாகி அல்லது அத்தகைய நிர்வாகியினால் அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும்; மற்றும்

(ஈ) படிவம் B அளிக்க அதிகாரம்/அத்தாட்சிப் பெற்ற நபரின் பெயர் மற்றும் மாதிரி கையொப்பம் ஆகிய தகவல்கள் அடங்கிய படிவம் A நிரப்பப்பட்டு வேட்பு மனு திரும்பப்பெறும் கடைசிநாள் மாலை 3.00 மணிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்திருத்தல் வேண்டும்.

(2) (அ) படிவம் A தொடர்புடைய கட்சியால் அவ்வறிவிப்பினை செய்ய அதிகாரம் பெற்ற தலைவர் அல்லது செயலாளர் அல்லது பிறிதொரு நிர்வாகியினால் கையொப்பமிடப்பட்டிருத்தல் வேண்டும்;

இருப்பினும், மேற்படி அலுவலர்களால் நேரடியாக B கையொப்பமிடப்பட்டு வழங்கப்படும் நேர்வுகளில் படிவம் A வழங்கிட வலியுறுத்தப்பட வேண்டியதில்லை.

(ஆ) படிவம் 'C' மையினால் கையொப்பமிடப்பட்டிருத்தல் வேண்டும். படிவம் A மற்றும் B கையொப்பத்தின் சரியான ஒப்ப உருவ நேர்ப்படியுடன் (facsimile signature) வழங்கப்படலாம். அச்சிடப்பட்ட/படிப்பெருக்கியிடப்பட்ட/ஒளி நகல் எடுக்கப்பட்ட படிவங்கள் A மற்றும் B பயன்படுத்தப்படலாம்.

9. ஒரு அரசியல் கட்சியின் சிறு பிரிவோ அல்லது போட்டி பிரிவோ, தாம் தான் அக்கட்சி என்று கோரினால்.- கட்சி அடிப்படையில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்பின் தேர்தலின்போது அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் எதிர் குழுக்கள் அல்லது பிரிவுகளோ தாங்கள்தாம் உண்மையான அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற கோரிக்கையை வைத்தால் அத்தகு குழுக்கள் அல்லது பிரிவுகளால் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது குறித்து மாநில தேர்தல் ஆணையம் முடிவு மேற்கொள்ளும். மாநில தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதியானதாகும்.

10. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்தால்.- கட்சி அடிப்படையில் நடைபெறவுள்ள ஓர் உள்ளாட்சி அமைப்பின் தேர்தலின்போது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து ஒரு புதிய கட்சியாக உருவாகி, தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணை, 1968ன் கீழ் அக்கட்சியின், அங்கீகாரத்திற்கான கோரிக்கை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நிலுவையிலிருந்தால், அக்கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த சின்னங்களில் ஏதேனும் ஒரு சின்னத்தை அக்கட்சியின் நிர்வாகிகள் (ஏற்கெனவே தனித்திருந்த ஒவ்வொரு கட்சியின் நிர்வாகியும்) ஒருங்கிணைந்து எழுத்து மூலம் கோரினால், அச்சின்னம் மாநில தேர்தல் ஆணையத்தால், அக்கட்சிக்கு ஒதுக்கப்படும்.

11. வழிமுறைகளையும், அறிவுரைகளையும் வழங்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உள்ள அதிகாரம்.- மாநில தேர்தல் ஆணையம் கீழ்க்கண்டவற்றிற்கு வழிமுறைகளையும் அறிவுரைகளையும் அறிவிக்கலாம்-

(அ) இவ்வாணையில் கண்டுள்ள பொருண்மைகளுக்கு சரியான விளக்கத்தைத் தருதல்.

(ஆ) மேற்படி பொருண்மைகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் களைதல்.

(இ) இந்த ஆணையில் சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் பங்களிப்பு சம்பந்தமாக பொருண்மை ஏதும் இல்லாத போதும், அல்லது போதுமான பொருண்மை இல்லாத போதும், சுமுகமான, ஒழுங்கான மற்றும் அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் பொருண்மை (Provision) அவசியம் என்று கருதுகின்ற போதும்.

படிவம் A

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் /பதிவு செய்யப்பட்ட - அங்கீகரிக்கப்படாத
அரசியல் கட்சியின் வேட்பாளர் பெயரை அறிவிக்கும் அத்தாட்சி பெற்ற நபர்கள் பற்றிய கடிதம்

(2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலுக்கான சின்னங்கள்
(ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணை பத்தி 8 (1)(ஈ) மற்றும் 8 (2)(அ)காண்க)

அனுப்புநர்

தலைவர் / செயலர் நிர்வாகி

..... கட்சி

பெறுநர்

தேர்தல் நடத்தும் அலுவலர்,

வார்டு எண்

..... வட்டார ஊராட்சி/மாவட்ட ஊராட்சி

..... வார்டு எண் பேரூராட்சி / நகராட்சி / மாநகராட்சி

ஐயா,

பொருள்-க்கான தேர்தல்கள் சின்னங்கள் ஒதுக்கீடு
வேட்பாளர் பெயரை அறிவிக்கும் அத்தாட்சி பெற்ற நபர்

.....

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலுக்கான சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணை, 2025ஆம் ஆண்டு பத்தி 8(1)(ஈ) மற்றும் 8(2)(அ)-ல் கண்டுள்ளபடி அங்கீகரிக்கப்பட்ட/பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான என்ற கட்சியின் சார்பில் மேற்குறிப்பிட்ட தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படும் நபர்களின் பெயர்களை கீழ்க்கண்டுகள்ள அத்தாட்சி பெற்றுள்ள நபர்கள் அறிவிப்பார்கள் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன்.

அறிவிப்பு வெளியிடும் அத்தாட்சி பெற்ற நபரின் பெயர்	கட்சியில் அவர் வகிக்கும் பதவி	எந்த உள்ளாட்சிக்கு/ உள்ளாட்சிகளுக்கு அவர் அத்தாட்சி பெற்றவராகிறார்	படிவம் 'B'-ல் அறிவிப்பு வெளியிடும் அத்தாட்சி பெற்ற நபரின் மாதிரி கையொப்பம்
(1)	(2)	(3)	(4)
1.			(i) (ii) (iii)
2.			(i) (ii) (iii)
3.			(i) (ii) (iii)
4.			(i) (ii) (iii)
5.			(i) (ii) (iii)

இடம்

தங்கள் உண்மையுள்ள

நாள்

கட்சியின் முத்திரை

தலைவர்/செயலாளர்/நிர்வாகி
..... கட்சி

குறிப்பு: இக்கடிதம் வேட்பு மனுவைத் திரும்பப் பெறும் கடைசி நாள் மாலை 3.00 மணிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம்
ஒப்படைக்கப்படவேண்டும்

படிவம் B

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி / பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு

(2025ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலுக்கான சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணை பத்தி 8 (1) (ஆ) (இ) காண்க)

அனுப்புநர்

.....

..... கட்சி

பெறுநர்

தேர்தல் நடத்தும் அலுவலர்

வார்டு எண்

..... வட்டார ஊராட்சி/மாவட்ட ஊராட்சி

..... வார்டு எண்..... பேரூராட்சி நகராட்சி / மாநகராட்சி

ஐயா,

பொருள் : க்கான தேர்தல் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு

.....

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலுக்கான சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணை 2025ஆம் ஆண்டு பத்தி 8(1) (ஆ) மற்றும் 8(1) (இ)ன்படி, கீழ்க்கண்ட நபர் எங்களுக்கு கட்சியின் சார்பில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன்.

- | | |
|---|-------|
| (1) வார்டின் / உள்ளாட்சி அமைப்பின் பெயர் | |
| (2) அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரின் பெயர் | |
| (3) அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரின் தந்தை / கணவர் பெயர் | |
| (4) அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரின் முகவரி | |
| (5) மாற்று வேட்பாளரின் பெயர் | |
| (6) மாற்று வேட்பாளரின் தந்தை / கணவர் பெயர் | |
| (7) மாற்று வேட்பாளரின் முகவரி | |

மேற்குறிப்பிட்ட வேட்பாளர்கள் எங்களுக்கு அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் எனவும் எங்களுக்கு அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலில் மேற்படி நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதெனவும் சான்றளிக்கப்படுகிறது.

இடம்

தங்கள் உண்மையுள்ள

நாள்

கட்சியின் முத்திரை

தலைவர்/செயலாளர்/நிர்வாகி/அத்தாட்சி பெற்ற நபர்
..... கட்சி

குறிப்பு: (1) அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரின் வேட்பு மனு ஆய்வின்போது நிராகரிக்கப்பட்டாலோ அல்லது அவ்வேட்பாளர் தன் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றாலோ மாற்று வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளராகக் கருதப்படுவார்.

(2) இக்கடிதம் வேட்பு மனு திரும்பப் பெறும் கடைசி நாள் மாலை 3.00 மணிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.

படிவம் C

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் / பதிவு செய்யப்பட்ட - அங்கீகரிக்கப்படாத
அரசியல் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் அளிக்கும் உறுதிமொழி

(தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலுக்கான சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு)

ஆணை 2025-ன் பத்தி 8 (1) (அ) காண்க)

.....

..... ஊராட்சி ஒன்றிய / மாவட்ட ஊராட்சி / பேரூராட்சி /
நகராட்சி / மாநகராட்சி வார்டு எண் உறுப்பினர் தேர்தலில்,
திரு / திருமதி / செல்வி என்கிற நான், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான /
பதிவு செய்யப்பட்ட - அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான என்ற கட்சியின்
சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன் என்று இதனால் உறுதியளிக்கிறேன்.

இடம்

நாள்

வேட்பாளரின் கையொப்பம்

குறிப்பு: படிவம் மையினால் கையொப்பமிடப்படவேண்டும்.

(தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஆணைப்படி)

சென்னை-600 106,
2025 மே 16.

K. BALASUBRAMANIAM,
செயலாளர்,
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.